

புள்ளித்திட்டம்

பகுதி - I

1) 3	11) 2	21) 1	31) 1
2) 3	12) 4	22) 3	32) 2
3) 1	13) 1	23) 1	33) 2
4) 3	14) 1	24) 1	34) 2
5) 1	15) 4	25) 2	35) 2
6) 4	16) 3	26) 2	36) 2
7) 3	17) 1	27) 1	37) 1
8) 2	18) 1	28) 2	38) 4
9) 3	19) 2	29) 4	39) 4
10) 2	20) 4	30) 1	40) 4

பகுதி - II

01.

- உறையுள் / வாழ்விடம் / வீடு
- ஆம் - தனி ஒரு நபரின் மூலதனம் வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
- போதியளவு மூலதனம் காணப்படுதல்.
செந்தூரனின் தந்தை ஊடாக கிடைத்த கட்டிடத் துறைசார்ந்த அனுபவம்.
- அடையாளமொன்று கிடைத்தல்.
வணிகத்தின் பெயரில் உரிமையினை உறுதிப்படுத்தக் கூடியதாக இருத்தல்.
அரசினால் வழங்கப்படும் ஊக்குவிப்புக்களை பெற்றுக் கொள்ளும் தகைமை கிடைத்தல்.
- சொத்துக்கள் = மூலதனம் + பொறுப்புக்கள்
800 000 = 600 000 + 200 000
- உழவு இயந்திரம், உபகரணங்கள்
- மூல ஆவணங்கள் முதன்மை ஏடுகள்
பற்றுச்சீட்டு காசேடு
கொடுப்பனவுக் கைச்சாத்து காசேடு
கொள்வனவுப் பட்டியல் கொள்வனவு நாட்குறிப்பேடு
விற்பனைப் பட்டியல் விற்பனை நாட்குறிப்பேடு
- உரிமையாளர் பற்று / எடுப்பனவு
-

காசுக் கணக்கு

திகதி	விபரம்	தொகை	திகதி	விபரம்	தொகை
2017.01.01	மூலதனம்	600 000	2017.01.02	உழவு இயந்திரம்	500 000
2017.01.01	வங்கிக் கடன்	200 000	2017.01.03	கொள்வனவு	50 000
2017.01.04	விற்பனை	50 000	2017.01.05	தொழிலாளர் கூலி	10 000
			2017.01.10	உபகரணம்	25 000
			2017.01.13	பற்றுக்கள்	5 000
			2017.01.14	ஊழியர் சம்பளம்	10 000
				மீ/கீ/கொ/செ	250 000
		850 000			850 000
	மீ/வ	250 000			

10. கட்டிடப் பொருள் கடன் கொள்வனவு
கடன் விற்பனை

(2x10= 20 புள்ளிகள்)

02.

1. (அ) மனிதன் உயிர்வாழ்வதற்கு அவசியமாக நிறைவு செய்து கொள்ள வேண்டியவைகள் மனித தேவைகள் எனப்படும்.
(ஆ) அத்தியாவசியமானதன்று
பல்வகைப்பட்டவை
தோற்றுவிக்க கூடியதாக இருத்தல்.
வரையறைக்குட்படாதவை
பரவலானவையாக காணப்படுதல்
2. (அ) பொய்
(ஆ) பொய்
(இ) உண்மை
(ஈ) உண்மை
3. (அ) மூலதனம்
உழைப்பு
முயற்சி
(ஆ) மூலதனம் - தென்னந்தும்பு
உழைப்பு - உதவியாளரின் பங்களிப்பு
முயற்சி - கைவினைப் பொருள் உற்பத்தியில் ஈடுபடல்
4. (அ) முகாமையாளர்
உதவியாளர் / ஊழியர்கள்
(அ) முகாமையாளர் - நோக்கத்தினை நிறைவேற்றல்.
ஊழியர்கள் - தொழில் பாதுகாப்பு, நியாயமான சம்பளம் பெறல்
சுற்றுலாப் பயணிகள் - சுகாதாரமான உணவு, நியாயமான விலையில் உணவினைப் பெறுதல்
உரிமையாளர் - இலாபத்தினைப் பெறுதல்.

(4 x 2 = 8 புள்ளிகள்)

03.

1. (அ) இறுதி நுகர்விற்காகப் பொருட்கள் சேவைகளை விற்பனை செய்தல் சில்லறை வியாபாரம் எனப்படும்.
(ஆ) ஏற்றுமதி பொருட்கள் - தேயிலை, தைக்கப்பட்ட ஆடைகள்
இறக்குமதிப் பொருட்கள் - மசகு எண்ணெய், மோட்டார் வாகனம்
2. (அ) உண்மை
(ஆ) பொய்
(இ) உண்மை
(ஈ) பொய்

3. (அ) அனுப்புபவர் - முகாமைப் பணிப்பாளர்
செய்தி - ஓய்வு அறை திறப்பு விழா அழைப்பிதழ்
ஊடகம் - அழைப்பிதழ் அட்டை
- (ஆ) பொருத்தமான தன்மை
தெளிவான தன்மை
கிரயம்
பயன்படுத்துவதில் இலகுத்தன்மை
4. (அ) வழி / மார்க்கம் - தெரு
போக்குவரத்து ஊடகம் - அரசு பேருந்து வண்டி
சக்தி / வலு - பெற்றோலிய பொருட்கள் (மசல்)
தரிப்பிடம் - பேருந்து தரிப்பிடம்
- (ஆ) இலங்கைப் போக்குவரத்துச் சபை (இ.போ.ச)

(04 x 2 = 08 புள்ளிகள்)

04.

1. (அ) அரசின் குறுங்கால நிதித் தேவையினை நிறைவேற்றும் பொருட்டு அரசின் சார்பாக இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் பிணைப் பத்திர வகைகளுள் ஒன்றே திறைசேரி உண்டியல்கள் என அழைக்கப்படும்.
- (ஆ) உற்பத்திப் பொருள்
விலை
இடம்
மேம்படுத்தல்
2. (அ) உண்மை
(ஆ) உண்மை
(இ) உண்மை
(ஈ) உண்மை
3. திட்டமிடல் - நற்பிரஜை, தலைமைத்துவம், குழல்நேசிப்பு உள்ள மாணவ சமுதாயத்தை உருவாக்கல்.
ஒழுங்கமைத்தல் - பகுதித் தலைவர், மாணவ தலைவர் போன்ற பதவிகளை பகிர்ந்து வழங்குதல்.
வழிகாட்டல் / நெறிப்படுத்தல் - அதிபர், துறைசார் அதிகாரிகளால் அறிவுறுத்தல் வழங்கல்.
கட்டுப்படுத்தல் - ஒவ்வொரு செயற்பாடு பற்றி ஆராய்தல்.
4. (அ) உற்பத்திப் பொருள், இடம்
விலை, மேம்படுத்தல்
(ஆ) உற்பத்திப் பொருள் - இயற்கைப் பசளை
இடம் - யாழ் மாநகர சபை மண்டபம்
மேம்படுத்தல் - 30% வியாபார கழிவு வழங்கல்.
விலை - வியாபார கழிவு கழித்த பின்பு வரும் பெறுமதி

(04 x 2 = 08 புள்ளிகள்)

பகுதி II கணக்கீடு

05.

1. (அ) வணிகம் மீது அக்கறை செலுத்தும் தரப்பினர்களுக்கு அவ் வணிகம் சார்ந்த தீர்மானங்கள் எடுப்பதற்கு பொருளாதார ரீதியான தகவல்களை வழங்கும் செயன்முறை கணக்கீடு எனப்படும்.
- (ஆ) கடந்த காலக் கொடுக்கல் வாங்கல்களின் விளைவு நிகழ்காலக் கடப்பாடு கொண்டதாக இருத்தல்.
- தீர்ப்பனவின் போது வணிக வளங்களில் இருந்து ஒரு பகுதி வெளிச் செல்லல்.

2. **2017 செப்டெம்பர் மாதக் கொள்வனவு நாளேடு**

திகதி	பட்டியல் இலக்கம்	வழங்குநர் பெயர்	பே.ப	தொகை
12.09.2017	105	கோவலன் (300 x 100 - 10%)		27 000
		கண்ணகி (200 x 40 - 5%)		7 600
25.09.2017	106	(கொள்வனவுக் கணக்கின் வரவுப் பக்கத்துக்கு மாற்றம்)		34 600

3. (அ) உரிமையாளரால் மூலதனமாக ஈடுபடுத்திய காசு ரூ 50 000
- (ஆ) காசுக்கு பண்டங்கள் கொள்வனவு ரூ 20 000
- (இ) மின் கட்டணம் செலுத்தியது ரூ 5 000
- (ஈ) கடனுக்கு பண்டங்கள் கொள்வனவு ரூ 10 000

4. **2017 ஒக்டோபர் மாத சில்லறைக் காசுக்கணக்கு**

பெறுவனவு	திகதி	விபரம்	சி.கை .இல	மொத்தம்	பகுப்பாய்வு				
					பிரயாணம்	அஞ்சல்	நானாவித செலவு	பேரேடு கணக்கு	பே. ப
3000	1.10.2017	காசு							
	2.10.2017	பிரயாண செலவு		200	200				
	3.10.2017	தபால், முத்திரை		150		150			
	4.10.2017	நன்கொடை		200			200		
	5.10.2017	தந்தி		50		50			
	5.10.2017	தட்டச்சு நாடா		160			160		
	6.10.2017	தட்டச்சுத் தாள்		250			250		
	8.10.2017	வாடகை மோட்டார்		150	150				
	9.10.2017	உள்வந்த வண்டில் கூலி		350				350	
	10.10.2017	பொழுதுபோக்குச் செலவு		275			275		
	12.10.2017	நானாவித செலவு		150			150		

		மீ/செ	1935	350	200	1035	350	
			1065					
3000			3000					
1065		மீ/வ						

(மொத்தம் 12 புள்ளிகள்)

06.

1. (அ) வங்கிக் கட்டணம்

காசோலைப் புத்தக கட்டணம்

(ஆ) அலகுக் கிரயம்

சட்டக் காரணிகள்

நிறுவன விலையிடல் கொள்கை

உற்பத்தி பொருளுக்கு சந்தையில் உள்ள கேள்வி அளவு

இதே மாதிரியான பிரதியீட்டுப் பொருட்களின் விலைகள்

2. (அ) நேர்க்கிரயம் - பிரம்புக்கான கிரயம் 40 000

மாதாந்த கூலி 10 000

50 000

நேரில் கிரயம் - மின்சார செலவு 6 000

வாடகை 4 000

10 000

(ஆ) கதிரை ஒன்றின் கிரயம் = மொத்த உற்பத்திக் கிரயம்

மொத்த உற்பத்தி அலகுகள்

60 000

50

= ரூ 1200

3. (அ) திருத்திய வங்கிக் கணக்கு

மீ/வ	45 000	வங்கிக் கட்டணம்	1 000
நேரடி வைப்பு	8 000	மீ/செ	52 000
	53 000		53 000
மீ/வ	52 000		

(ஆ) சனவரி மாத வங்கிக் கணக்கிணக்க கூற்று

விபரம்	தொகை
திருத்திய வங்கி மீதி	52000
(+) சமர்ப்பிக்காத காசோலை	6000
	58000
(-) தீர்வையாகாத காசோலை	(5000)
வங்கிக் கூற்றின்படி மீதி	(53000)

4. (அ) A - வருமானம்
B - உரிமை
C - செலவீனம்
D - சொத்து

(ஆ) பொது நாட்குறிப்பேடு

விபரம்	வரவு	செலவு
தளபாட உபகரண திருத்தச் செலவுகள் கணக்கு தளபாடக் கணக்கு (தளபாட திருத்தம் தளபாடக் கணக்கில் பதிந்தமை திருத்திய வகையால்)	2000	2000
தொலைபேசிக் கட்டணக் கணக்கு தொங்கல் கணக்கு (தொலைபேசிக் கட்டணம் தொலைபேசிக் கணக்கில் பதியாமை பதியப்பட்டது)	1100	1100

(மொத்தம் 12 புள்ளிகள்)

07.

1. (அ) வணிகமொன்றில் கடந்த காலங்களில் இடம் பெற்ற கொடுக்கல் வாங்கல்கள், நிகழ்வுகளின் விளைவாக உருவாகிய வளங்கள் சொத்துக்கள் எனப்படும்.
- (ஆ) நடைமுறை அல்லாத சொத்துக்களின் கடன் கொள்வனவு சீராக்கல் பதிவுகள் வழுக்களைத் திருத்தம் செய்தல்

2.

அறிவொளி வாசகர் சங்கத்தின்

31.12.2016 இல் முடிவுற்ற வருடத்திற்கான வருமான செலவுக் கணக்கு

(+) வருமானம்	- அங்கத்தவர் சந்தா (220 x 100)		22 000
	பழைய பத்திரிகை விற்பனை		2 000
	வாசிப்போர் மீது விதித்த தண்டப் பணம்		500
	பெற்ற நன்கொடை		10 000
			34 500
(-) செலவீனங்கள்	- மின்சாரக் கட்டணம்	3 600	
	நீர்க்கட்டணம்	1 200	
	சம்பளங்கள்	10 000	
	பத்திரிகை கொள்வனவு	6 000	(20 800)
வருமானமிகை திரண்ட நிதிக்கு மாற்றம்			13 700

3.

சியாம் வணிகத்தின்

31/03/2017 இல் முடிவுற்ற ஆண்டிற்கான இலாபநட்டக்கூற்று

விபரம்	தொகை	தொகை	தொகை
விற்பனைகள்			90 000
(-) ஆரம்ப சரக்கிருப்பு		8 000	
கொள்வனவுகள்		57 000	
விற்பனைக்குத் தயாரான சரக்கு		65 000	
(-) இறுதிச் சரக்கிருப்பு		(18 000)	
விற்பனைக்கிரயம்			(47 000)
மொத்த இலாபம்			43 000
ஏனைய வருமானங்கள்			
வாடகை வருமானம்			5 000
			48 000
நிர்வாகச் செலவுகள்			
தண்ணீர் வரி	10 000		
இயந்திர பெறுமான தேய்வு	12 000		
காப்புறுதி	7 000	29 000	
விற்பனை விநியோகச் செலவுகள்			
விற்பனை ஊழியர் சம்பளம்	9 000		
விளம்பரம்	4 000		
அறவிடமுடியாக் கடன்	2 000	15 000	
நிதியும் ஏனைய செலவுகள்			
வங்கிக் கடன் வட்டி		2 000	(46 000)
(தேறிய இலாபம் மூலதனக் கணக்கிற்கு மாற்றம்)			2 000

சியாம் வணிகத்தின்

31/03/2017 இல் உள்ளவாறான நிதி நிலைமைக்கூற்று

விபரம்	கிரயம்	திரண்ட பெறுமானத் தேய்வு ஏற்பாடு	தேறிய பெறுமதி
நடைமுறையல்லாச் சொத்து			
காணி கட்டடங்கள்	250 000	-	250 000
இயந்திரங்கள்	120 000	(12 000)	108 000
	370 000	12 000	358 000
நடைமுறைச் சொத்துக்கள்			
இறுதிச் சரக்கிருப்பு		18 000	
கடன்படுநர்		28 000	
காசு மீதி		25 000	71 000
மொத்தச் சொத்துக்கள்			429 000
உரிமையாண்மை			
மூலதனம்		400 000	
(+) தேறிய இலாபம்		2 000	402 000
நடைமுறையல்லாப் பொறுப்பு			
10% வங்கிக்கடன்			20 000
நடைமுறைப் பொறுப்பு			
கடன்கொடுநர்		6 000	
அட்டுறு வங்கிக்கடன் வட்டி		1 000	7 000
			429 000

(மொத்தம் 12 புள்ளிகள்)